

கேள்வி 1

ITR 7 இன் பகுதி A பொதுவில் சரியான பதிவு/ஒப்புதல் விவரங்களை வழங்காததற்காக 2020-21க்கு முன்னர் மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு கோரிக்கை எழுப்பப்பட்டது. தேவையைக் குறைக்க வரி விதிப்பிற்குரியவர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

பதில்

பகுதி A பொதுவில் சரியான பதிவு விவரங்களைக் கொடுத்து திருத்துதல் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட வேண்டும். திருத்துதல் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டவுடன், வழங்கப்பட்ட விவரங்கள் சரியாக இருந்தால் கோரிக்கை குறைக்கப்படும்.

கேள்வி 2

அறக்கட்டளை அல்லது நிறுவனம் பிரிவு 12A/12AA இன் கீழ் பதிவு செய்யப்பட்டது அல்லது பழைய வரிவிதிப்பு முறையில் விலக்கு கோருவதற்காக 10(23C) அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் அறக்கட்டளை பிரிவு 12AB இன் கீழ் புதிய பதிவைப் பெறவில்லை. அறக்கட்டளை புதிய பதிவு பெறாததால் மதிப்பீட்டு ஆண்டு 2021-22 அல்லது அடுத்தடுத்த மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான கோரிக்கை எழுப்பப்பட்டது. இருப்பினும், அறக்கட்டளை பின்னர் நீட்டிக்கப்பட்ட காலத்திற்குள் புதிய பதிவு/ஒப்புதலைப் பெற்றுள்ளது. தேவையைக் குறைக்க வரி விதிப்பிற்குரியவர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

பதில்

நீட்டிக்கப்பட்ட காலத்திற்குள் புதிய பதிவு/ஒப்புதல் பெறப்பட்டால், பதிவு விவரங்களுடன் (URN எண்) திருத்துதலிற்கான கோரிக்கையை தாக்கல் செய்யவும். திருத்துதல் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டவுடன், வழங்கப்பட்ட விவரங்கள் சரியாக இருந்தால் கோரிக்கை குறைக்கப்படும்.

கேள்வி 3

அறக்கட்டளையின் மொத்த வருமான வரம்பை மீறியது முந்தைய ஆண்டில் வருமான வரிக்கு உட்பட்டது அல்ல. அறக்கட்டளை தணிக்கை அறிக்கையை உரிய தேதிக்குள் பொருந்தக்கூடிய படிவம் 10B/10BB இல் தாக்கல் செய்யவில்லை அல்லது உரிய தேதிக்குப் பிறகு பொருந்தக்கூடிய படிவம் 10B/10BB இல் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அறக்கட்டளை சார்பில் விலக்கு கோரி வருமானவரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், மத்திய

**ITR-7 பற்றி அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகள் செயலாக்கத்திற்கு
பிந்தைய கேள்விகள்**



e-Filing Anywhere Anytime
Income Tax Department, Government of India

செயலாக்க மையம் (CPC), வருமானவரி அறிக்கையை செயலாக்கியபோது, கோரப்பட்ட விலக்கை நிராகரித்தது மற்றும் பணம் செலுத்துவதற்கான நிலுவைத் தொகையை வெளியிட்டது. தொகையை குறைக்க வரி விதிப்பிற்குரியவர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

பதில்

வரி விதிப்பிற்குரியவர் படிவம் 10B/10BB ஐ தாமதமாக தாக்கல் செய்திருந்தால்,

- தாமதம் 365 நாட்கள் வரை இருந்தால் - வரி விதிப்பிற்குரியவர் தாமதத்திற்கான மன்னிக்கக் கோரும் வேண்டுகோளுக்காக அதிகார வரம்பு CIT (விலக்கு) முன் விண்ணப்பிக்கலாம்.
- தாமதம் 365 நாட்களுக்கு அப்பால் நீடித்தால், ஆனால் 3 ஆண்டுகள் வரை வரம்பிற்குள் இருந்தால், வரி விதிப்பிற்குரியவர் தொடர்புடைய அதிகார வரம்பு அதிகாரத்தின் முன் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தகுதியுடையவர். CCIT/CCIT (விலக்கு) மூலம் தாமதத்திற்கு மன்னிப்பு
- தாமதம் பொறுத்துக்கொள்ளப்பட்டால், வரி விதிப்பிற்குரியவர் இதை செயல்படுத்த/சரிசெய்ய JAO-க்கு ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். JAO தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பார்.

வரி விதிப்பிற்குரியவர் படிவம் 10B/10BB ஐ தாக்கல் செய்யவில்லை என்றால், வரி விதிப்பிற்குரியவர் முதலில் படிவம் 10B/10BB ஐ தாக்கல் செய்யலாம் மற்றும் தாமதத்தின் காலத்தைப் பொறுத்து மேலே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்.

கேள்வி 4

தாக்கல் செய்யப்பட்ட வருமான அறிக்கையில் அறக்கட்டளை பிரிவு 11 இன் துணைப்பிரிவு (1) இன் விளக்கம் 1 இன் உட்பிரிவு (2) இன் கீழ் வருமானவரி அறிக்கையின் கருதப்படும் விண்ணப்பத்திற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளது. அறக்கட்டளை சட்டத்தின் பிரிவு 139(1) இன் கீழ் வருமான அறிக்கையை வழங்குவதற்கான படிவம் 9A ஐ உரிய தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அறக்கட்டளை உரிய தேதிக்குள் படிவம் 9A ஐ தாக்கல் செய்யவில்லை அல்லது உரிய தேதிக்குப் பிறகு தாக்கல் செய்துள்ளது. வருமானவரி கணக்கை பரிசீலிக்கும் போது, உரிமை கோரப்பட்ட விண்ணப்பத்தை CPC அனுமதிக்கவில்லை மற்றும் வழக்கில் நிலுவைத் தொகையை எழுப்பியது. தொகையை குறைக்க வரி விதிப்பிற்குரியவர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

பதில்

வரி விதிப்பிற்குரியவர் படிவம் 9A ஐ தாமதமாக தாக்கல் செய்திருந்தால்,

- தாமதம் 365 நாட்கள் வரை இருந்தால் - வரி விதிப்பிற்குரியவர் தாமதத்திற்கான மன்னிக்கக் கோரும் வேண்டுகோளுக்காக அதிகார வரம்பு CIT (விலக்கு) முன் விண்ணப்பிக்கலாம்.
- தாமதம் 365 நாட்களுக்கு பிறகு ஆனால் 3 ஆண்டுகள் வரை இருந்தால் - வரி விதிப்பிற்குரியவர் தாமதத்தை மன்னிக்கக் கோரும் வேண்டுகோள் அதிகார வரம்பு Pr.CCIT/CCIT (விலக்கு) முன் விண்ணப்பிக்கலாம்
- தாமதம் மன்னிக்கப்பட்டால், JAO தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கும்.

வரி விதிப்பிற்குரியவர் படிவம் 9A ஐ தாக்கல் செய்யாத இடத்தில், வரி விதிப்பிற்குரியவர் முதலில் படிவம் 9A ஐ தாக்கல் செய்யலாம் மற்றும் தாமதத்தின் காலத்தைப் பொறுத்து மேலே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்.

கேள்வி 5

அறக்கட்டளை பிரிவு 11 இன் துணைப்பிரிவு (1) இன் விளக்கம் 1 இன் உட்பிரிவு (2) இன் கீழ் வருமானமாகக் கருதப்படும் விண்ணப்பத்திற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளது மற்றும் படிவம் 9A ஐ தாக்கல் செய்துள்ளது, ஆனால் வருமானத்தில் கோரப்பட்ட மற்றும் படிவம் 9A இல் கோரப்பட்ட விண்ணப்பத்தின் தொகையில்

முரண்பாடு உள்ளது. வருமான அறிக்கையை செயலாக்கும் போது, வருமானத்தில் கோரப்பட்ட தொகைக்கும் படிவம் 9A க்கும் இடையிலான குறைந்தபட்ச தொகையை அனுமதித்து கோரிக்கையை எழுப்பியது. தொகையை குறைக்க வரி விதிப்பிற்குரியவர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

பதில்

வரி விதிப்பிற்குரியவர் திருத்தப்பட்ட படிவம் 9A ஐ தாக்கல் செய்யலாம் அல்லது பொருந்தக்கூடிய வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்யலாம்.

பிரிவு 139(4) இன் கீழ் வருமானவரி தாக்கல் செய்வதற்கான உரிய தேதிக்குள் திருத்தப்பட்ட படிவம் 9A தாக்கல் செய்யப்பட்டிருந்தால் - வரி விதிப்பிற்குரியவர் திருத்துதல் கோரலாம்

பிரிவு 139(4) இன் கீழ் வருமானவரி தாக்கல் செய்வதற்கான கெடு தேதிக்குப் பிறகு திருத்தப்பட்ட படிவம் 9A தாக்கல் செய்யப்பட்டால்-

- தாமதம் 365 நாட்கள் வரை இருந்தால் - வரி விதிப்பிற்குரியவர் தாமதத்திற்கான மன்னிக்கக் கோரும் வேண்டுகோளுக்காக அதிகார வரம்பு CIT (விலக்கு) முன் விண்ணப்பிக்கலாம்.
- தாமதம் 365 நாட்களுக்கு பிறகு ஆனால் 3 ஆண்டுகள் வரை இருந்தால் - வரி விதிப்பிற்குரியவர் தாமதத்தை மன்னிக்கக் கோரும் வேண்டுகோள் அதிகார வரம்பு Pr.CCIT/CCIT (விலக்கு) முன் விண்ணப்பிக்கலாம்
- தாமதம் பொறுத்துக்கொள்ளப்பட்டால், வரி விதிப்பிற்குரியவர் இதை செயல்படுத்த/சரிசெய்ய JAO-க்கு ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

பிரிவு 139(4) இன் கீழ் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான உரிய தேதிக்குள் வரி விதிப்பிற்குரியவர் சரியான விவரங்களுடன் வருமானவரி அறிக்கையை திருத்தியிருந்தால், செயலாக்கத்தின் போது விலக்கு அனுமதிக்கப்படும்.

வரி விதிப்பிற்குரியவர் வருமானவரி அறிக்கையை திருத்த விரும்பினால், ஆனால் பிரிவு 139(4) இன் கீழ் வருமானவரி அறிக்கையை திருத்துவதற்கான கால வரம்பு ஏற்கனவே முடிந்துவிட்டது

- பிரிவு 119(2)(b) இன் கீழ் தாமதத்திற்கான மன்னிக்கக் கோரும் வேண்டுகோளுக்காக வரி விதிப்பிற்குரியவர் அதிகார வரம்பு CIT ஐ (விலக்கு) அணுகலாம்.
- தாமதம் மன்னிக்கப்பட்டால், வரி விதிப்பிற்குரியவர் பிரிவு 119(2)(b) இன் கீழ் வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்யலாம் மற்றும் நடைமுறைக்கு வர JAO ஐ அணுகலாம்.

கேள்வி 6

அறக்கட்டளை வருமானக் குவிப்புக்கான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது மற்றும் வருமான உரிமைகோரலின் குவிப்பை உறுதிப்படுத்த, சட்டத்தின் பிரிவு 139(1) இன் கீழ் வருமானவரி தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் படிவம் 10 ஐ சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அறக்கட்டளை உரிய தேதிக்குள் படிவம் 10 ஐ தாக்கல் செய்யவில்லை அல்லது உரிய தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யவில்லை. வருமானவரி கணக்குத் தாக்கலை நடைமுறைப்படுத்தும் போது, கோரப்பட்ட வருமானக் குவிப்புக்கு அனுமதி வழங்காமல், கோரிக்கையை எழுப்பியது. தொகையை குறைக்க வரி விதிப்பிற்குரியவர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

பதில்

வரி விதிப்பிற்குரியவர் படிவம் 10 ஐ தாமதமாக தாக்கல் செய்திருந்தால்,

- தாமதம் 365 நாட்கள் வரை இருந்தால் - வரி விதிப்பிற்குரியவர் தாமதத்திற்கான மன்னிக்கக் கோரும் வேண்டுகோளுக்காக அதிகார வரம்பு CIT (விலக்கு) முன் விண்ணப்பிக்கலாம்.
- தாமதம் 365 நாட்களுக்கு பிறகு ஆனால் 3 ஆண்டுகள் வரை இருந்தால் - வரி விதிப்பிற்குரியவர் தாமதத்தை மன்னிக்கக் கோரும் வேண்டுகோள் அதிகார வரம்பு Pr.CCIT/CCIT (விலக்கு) முன் விண்ணப்பிக்கலாம்
- தாமதம் மன்னிக்கப்பட்டால், JAO தேவையான உத்தரவுகளை

**ITR-7 பற்றி அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகள் செயலாக்கத்திற்கு
பிந்தைய கேள்விகள்
பிறப்பிக்கும்.**



e-Filing Anywhere Anytime
Income Tax Department, Government of India

வரி விதிப்பிற்குரியவர் படிவம் 10 ஐ தாக்கல் செய்யாத இடத்தில், வரி விதிப்பிற்குரியவர் முதலில் படிவம் 10 ஐ தாக்கல் செய்யலாம் மற்றும் தாமதத்தின் காலத்தைப் பொறுத்து மேலே குறிப்பிட்டுள்ள படிக்களைப் பின்பற்றலாம்.

கேள்வி 7

அறக்கட்டளை வருமானக் குவிப்புக்கான கோரிக்கையை முன்வைத்து படிவம் 10 ஐ தாக்கல் செய்துள்ளது, ஆனால் வருமானத்தில் கோரப்பட்ட மற்றும் படிவம் 10 இல் கோரப்பட்ட திரட்டல் தொகையில் முரண்பாடு உள்ளது. வருமானவரி கணக்குத் தாக்கல் செயல்முறையின் போது, வருமானவரி கணக்குத் தாக்கல் மற்றும் படிவம் 10 இல் குறிப்பிடப்பட்டுள்ள தொகையில் குறைவான தொகையை CPC வழங்கியது, அதன்படி கோரிக்கையை வெளியிட்டது. தொகையை குறைக்க வரி விதிப்பிற்குரியவர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

பதில்

பிரிவு 139(4) இன் கீழ் வருமானவரி தாக்கல் செய்வதற்கான உரிய தேதிக்குள் திருத்தப்பட்ட படிவம் 10 தாக்கல் செய்யப்பட்டிருந்தால் - வரி விதிப்பிற்குரியவர் திருத்தம் கோரலாம்

பிரிவு 139(4) இன் கீழ் வருமானவரி தாக்கல் செய்வதற்கான உரிய தேதிக்குப் பிறகு திருத்தப்பட்ட படிவம் 10 தாக்கல் செய்யப்பட்டால் -

- தாமதம் 365 நாட்கள் வரை இருந்தால் - வரி விதிப்பிற்குரியவர் தாமதத்திற்கான மன்னிக்கக் கோரும் வேண்டுகோளுக்காக அதிகார வரம்பு CIT (விலக்கு) முன் விண்ணப்பிக்கலாம்.
- தாமதம் 365 நாட்களுக்கு பிறகு ஆனால் 3 ஆண்டுகள் வரை இருந்தால் - வரி விதிப்பிற்குரியவர் தாமதத்தை மன்னிக்கக் கோரும் வேண்டுகோள் அதிகார வரம்பு Pr.CCIT/CCIT (விலக்கு) முன் விண்ணப்பிக்கலாம்
- தாமதம் பொறுத்துக்கொள்ளப்பட்டால், வரி விதிப்பிற்குரியவர் இதை செயல்படுத்த/சரிசெய்ய JAO-க்கு ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

பிரிவு 139(4) இன் கீழ் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான உரிய தேதிக்குள் வரி விதிப்பிற்குரியவர் சரியான விவரங்களுடன் வருமானவரி அறிக்கையை திருத்தியிருந்தால், செயலாக்கத்தின் போது விலக்கு அனுமதிக்கப்படும்.

வரி விதிப்பிற்குரியவர் வருமானவரி அறிக்கையை திருத்த விரும்பினால், ஆனால் பிரிவு 139(4) இன் கீழ் வருமானவரி அறிக்கையை திருத்துவதற்கான கால வரம்பு ஏற்கனவே முடிந்துவிட்டது

- பிரிவு 119(2)(b) இன் கீழ் தாமதத்திற்கு மன்னிக்கக் கோரும் வேண்டுகோள் வரி விதிப்பிற்குரியவர் அதிகார வரம்பு CIT ஐ (விலக்கு) அணுகலாம் மற்றும்
- தாமதம் மன்னிக்கப்பட்டால், வரி விதிப்பிற்குரியவர் பிரிவு 119(2)(b) இன் கீழ் வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்யலாம் மற்றும் நடைமுறைப்படுத்த JAO ஐ அணுகலாம்

கேள்வி 8

நம்பிக்கைப் பொறுப்பின் நோக்கம் பொது மக்களின் பயன்பாட்டின் வேறு ஏதேனும் நோக்கத்தை மேம்படுத்துவதாக இருப்பின் மற்றும் அத்தகைய செயல்பாட்டிலிருந்து பெறப்படும் வரவுகளின் சதவீதம் 20% ஐ விஞ்சக்கூடாது. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து வருமான ரசீதுகளை தாக்கல் செய்யும் போது, பகுதி A பொதுவில் கவனக்குறைவாக 20% க்கும் அதிகமாக காட்டப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கை செயலாக்கும் போது CPC கோரிய விலக்கை அனுமதிக்கவில்லை மற்றும் கோரிக்கையை எழுப்பியது. தொகையை குறைக்க வரி விதிப்பிற்குரியவர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

**ITR-7 பற்றி அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகள் செயலாக்கத்திற்கு
பிந்தைய கேள்விகள்**



e-Filing Anywhere Anytime
Income Tax Department, Government of India

அத்தகைய நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட ரசீதுகளின் சதவீதம் 20%க்கு மிகாமல் இருந்தால், அது சரியான விவரங்களுடன் திருத்துதலுக்கு தாக்கல் செய்யலாம். திருத்துதல் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டவுடன், வழங்கப்பட்ட விவரங்கள் சரியாக இருந்தால் கோரிக்கை குறைக்கப்படும்.

கேள்வி 9

ஆண்டு முழுவதும், அறக்கட்டளையின் நோக்கங்கள் மாற்றப்பட்டு, புதிய பதிவு பெறப்படவில்லை மற்றும் அதே விவரங்கள் பகுதி A பொதுவில் பதிவு செய்யப்படுகின்றன. அறக்கட்டளை விலக்கு கோர தகுதியானதா?

பதில்

அந்த ஆண்டில் அறக்கட்டளையின் நோக்கங்கள் மாற்றப்பட்டு, புதிய பதிவு பெறப்படாவிட்டால், வருமானவரி கணக்குத் தாக்கலில் கோரப்படும் விலக்கு அனுமதிக்கப்படாது.

கேள்வி 10

சட்டத்தின் பிரிவு 11(1A) இன் கீழ் விலக்கு கோருவதற்கு புதிய சொத்தின் விலையைக் கோருவது தொடர்பாக ஏதேனும் கட்டுப்பாடு உள்ளதா?

பதில்

நெடுவரிசை "மூலதனம்" இன் கீழ் அட்டவணை A இல் கோரப்பட்ட பிரிவு 11(1A) இன் கீழ் விலக்கு அட்டவணை AI இல் வெளிப்படுத்தப்பட்ட நிகர கருத்தை விட அதிகமாக இருந்தால், அட்டவணை AI இல் காட்டப்பட்டுள்ள நிகர கருத்தின் அளவிற்கு விலக்கு அனுமதிக்கப்படும்.

கேள்வி 11

வருமானவரி அறிக்கையிலிருந்து வரும் வருமானத்தில் வருவாய் மற்றும் மூலதன விண்ணப்பத்தை கோரும்போது வரி விதிப்பிற்குரியவர் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும்?

பதில்

வருவாய் மற்றும் மூலதன விண்ணப்பத்தின் விவரங்களை அட்டவணை A மற்றும் அட்டவணை பகுதி BTI இன் பகுதி B1 இன் வரிசை எண் 6(i) இல் உள்ளிடவும். அட்டவணை பகுதி BTI மற்றும் அட்டவணை A இன் பகுதி B1 இன் Sl.No 6(i) இல் கோரப்பட்ட விண்ணப்பத்தின் தொகைக்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

தாக்கல் செய்யப்பட்ட வருமானத்தில் ஏதேனும் பிழை இருந்தால், தயவுசெய்து திருத்துதல் அல்லது பொருந்தக்கூடிய திருத்தப்பட்ட வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்யவும்.

கேள்வி 12

பிரிவு 11 இன் கீழ் மற்றும் பிரிவு 12 இன் கீழ் அல்லது வருமான அறிக்கையில் பிரிவு 10(23C)(iv)/(v)(vi)(via) இன் கீழ் விலக்கு கோரும் போது கருத்தில் கொள்ள வேண்டிய புள்ளிகள் யாவை?

பதில்

- பதிவு/ஒப்புதல் விவரங்கள் அட்டவணை பகுதி A பொது அட்டவணையில் நிரப்பப்பட வேண்டும்
- பகுதி A பொது மற்றும் பகுதி BTI இல் கோரப்பட்ட விலக்கு ஒரே பிரிவாக இருப்பதை தயவுசெய்து உறுதிப்படுத்தவும்.
- எந்த பிரிவின் கீழ் பதிவு பெறப்பட்டதோ அந்தப் பிரிவும், வருமானவரி கணக்குத் தாக்கலில் விலக்கு கோரப்பட்ட பிரிவும் ஒன்றே என்பதை உறுதிப்படுத்தவும்.

**ITR-7 பற்றி அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகள் செயலாக்கத்திற்கு
பிந்தைய கேள்விகள்**



e-Filing Anywhere Anytime
Income Tax Department, Government of India

- பகுதி BTI இன் தொடர்புடைய நெடுவரிசையில் விலக்காக அனுமதிக்கப்பட்ட தொகை சரியாக கோரப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்
- வருமானம் அட்டவணை AI மற்றும்/அல்லது அட்டவணை VC இல் பொருந்தும் வகையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்
- வருமானத்தின் பயன்பாடு - வருவாய் செலவு மற்றும் மூலதன செலவு அட்டவணை A-வில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
- நெடுவரிசை மூலதனத்தின் கீழ் அட்டவணை A இல் கோரப்பட்ட பிரிவு 11(1A) இன் கீழ் விலக்கு அட்டவணை AI இல் வெளிப்படுத்தப்பட்ட நிகர கருத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது
- படிவம் 10B/10BB இல் உள்ள தணிக்கை அறிக்கை - வருமான அறிக்கையில் வழங்கப்பட்ட விவரங்களுடன் பொருந்தும் என்பதால் கவனமாக நிரப்பப்பட வேண்டும்.
- அனுமதிக்கத்தக்க விலக்களிப்புத் தொகையானது பகுதி B TI இன் பகுதி B1 இன் உரிய நெடுவரிசையில் பதிவு செய்யப்பட வேண்டும்
- அட்டவணை- J, அட்டவணை- I மற்றும் அட்டவணை- D பொருந்தும் வகையில் நிரப்பப்பட வேண்டும்
- கருதப்படும் விண்ணப்பம் கோரப்பட்டால் – பிரிவு 139(1)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கெடு தேதிக்குள் படிவம் 9A தாக்கல் செய்யப்பட வேண்டும்.

- வருமானக் கூட்டம் கோரப்பட்டால் - பிரிவு 139(1) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கெடு தேதிக்குள் படிவம் 10 தாக்கல் செய்யப்பட வேண்டும்.
- அறக்கட்டளையின் நோக்கம் பொது மக்கள் பயன்பாட்டின் வேறு ஏதேனும் நோக்கத்தின் முன்னேற்றமாக இருந்தால்
- பின்னர் மொத்த ரசீதுகள் மற்றும் அத்தகைய செயல்பாட்டின் சதவீதம் அட்டவணை பகுதி A பொதுவில் குறிப்பிடப்பட வேண்டும்.
- அத்தகைய நடவடிக்கைகளின் பெறுதலின் சதவீதம் அறக்கட்டளை அல்லது நிறுவனத்தின் மொத்த ரசீதுகளில் 20% ஐ விட அதிகமாக இருந்தால், பிரிவு 11 இன் கீழ் விலக்கு அனுமதிக்கப்படாது [பிரிவு 13(8)]

கேள்வி 13

முந்தைய ஆண்டிற்கான அறக்கட்டளை அல்லது நிறுவனத்தின் மொத்த ஆண்டு வரவு ரூபாய் இரண்டு கோடி ஆகும், இதில் ரூ. 75 இலட்சம் அரசு மானியமாகும். அறக்கட்டளை பிரிவு 10(23C)(iiiab)/(iiiic) இன் கீழ் விலக்கு கோரியது. வருமானவரி கணக்கை செயலாக்கும் போது CPC கோரப்பட்ட விலக்கை அனுமதிக்கவில்லை மற்றும் ஒரு கோரிக்கையை எழுப்பியது. தற்போதைய வழக்கில் வரி விதிப்பிற்குரியவர் அறக்கட்டளை என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதில்

இந்த சட்டத்தின் விதிகளின்படி, பிரிவு 10(23C) (iiiab)/(iiiic) இன் கீழ் கோரப்படும் விலக்கு அந்த ஆண்டில் பெறப்பட்ட அரசு மானியங்களின் தொகை மொத்த ஆண்டு வரவுகளில் 50%க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். வரி விதிப்பிற்குரியவர் அட்டவணை IE 3இன் Sl.No 4 இல் பெறப்பட்ட அரசாங்க மானியங்களின் தொகையை உள்ளிட வேண்டும். தற்போதைய வழக்கில், அறக்கட்டளையால் பெறப்பட்ட அரசாங்க மானியங்கள் மொத்த வருடாந்திர ரசீதில் 50% க்கு மேல் இல்லை. எனவே, அறக்கட்டளை பிரிவு 10(23C)(iiiab)/(iiiic) இன் கீழ் விலக்கு பெற தகுதியற்றது.

குறிப்பு: பெறப்பட்ட அரசாங்க மானியம் மொத்த வருடாந்திர ரசீதில் 50% க்கும் அதிகமாக இருந்தால், ஆனால் வருமானவரித் தாக்கலில் அது சரியாக நிரப்பப்படவில்லை என்றால், வரி விதிப்பிற்குரியவர் தேவை

**ITR-7 பற்றி அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகள் செயலாக்கத்திற்கு
பிந்தைய கேள்விகள்**



e-Filing Anywhere Anytime
Income Tax Department, Government of India

குறைப்பதற்காக பொருந்தக்கூடிய திருத்தப்பட்ட வருமானவரி கணக்குத் தாக்கல் செய்யலாம்.

பெறப்பட்ட அரசாங்க மானியம் மொத்த வருடாந்திர ரசீதுகளில் 50% க்கும் அதிகமாக இல்லை என்றால், வரி விதிப்பிற்குரியவர் ITR 7 ஐ தாக்கல் செய்ய முடியாது.

கேள்வி 14

வரி விதிப்பிற்குரியவர் அறக்கட்டளை அல்லது நிறுவனம் பிரிவு 10(23C)(iiia)/(iiiae) இன் கீழ் விலக்கு கோரி வருமான அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த ஆண்டில் அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் வருமான வரி செலுத்துபவரின் மொத்த ஆண்டு வரவு ஆறு கோடி ரூபாய். வருமானவரி கணக்கை பரிசீலிக்கும் போது, விலக்கு கோரிய அனுமதி வழங்கப்படவில்லை. தற்போதைய வழக்கில் வரி விதிப்பிற்குரியவர் அறக்கட்டளை என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதில்

சட்டத்தின் விதிகளின்படி, பிரிவு 10(23C)(iiia)/(iiiae) இன் கீழ் விலக்கு மொத்த ஆண்டு ரசீதுகளின் தொகை ரூ. .5 கோடிக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் (மதிப்பீட்டு ஆண்டு 2022-23 முதல் இது ரூ. 5 கோடி, அதற்கு முன்பு அது ரூ. .1 கோடியாக இருந்தது). தற்போதைய வழக்கில், மொத்த ஆண்டு ரசீது 5 கோடிக்கு மேல் இருந்தால், வரி விதிப்பிற்குரியவர் பிரிவு 10(23C) (iiia)/(iiiae) இன் கீழ் விலக்கு கோர தகுதி பெறாதவர்.

மொத்த ஆண்டு ரசீதுகள் ரூ.5 கோடிக்கு மேல் இருந்தால் மற்றும் விலக்குகளின் எந்தவொரு விதிகளின் கீழும் அறக்கட்டளை பதிவு செய்யப்படவில்லை என்றால், அத்தகைய அறக்கட்டளைகளுக்கு ITR-7 பொருந்தாது.

கேள்வி 15

வரி விதிப்பிற்குரியவர் பிரிவு 10(23D) இன் கீழ் விலக்கு கோர தகுதியுடையவர் மற்றும் பிரிவு 10(23D) இன் கீழ் விலக்கு கோரி வருமான அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இருப்பினும், வருமான அறிக்கையை தாக்கல் செய்யும் போது, வரி விதிப்பிற்குரியவர் பகுதி B-TI இன் பகுதி B2 இன் தொடர்புடைய நெடுவரிசையில் விலக்கு கோர மறந்துவிட்டார். வருமான அறிக்கையை செயலாக்கும் போது CPC விலக்கு அளிக்க அனுமதிக்கவில்லை மற்றும் கோரிக்கையை எழுப்பியது. தற்போதைய வழக்கில் தேவையை குறைக்க வரி விதிப்பிற்குரியவர் அறக்கட்டளை என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதில்

வருமான அறிக்கையை தாக்கல் செய்யும் போது, வரி விதிப்பிற்குரியவர் பகுதி BTI இன் பகுதி B2 இன் தொடர்புடைய நெடுவரிசையில் தகுதியான விலக்கைக் கோர வேண்டும். தற்போதைய வழக்கில் வரி விதிப்பிற்குரியவர் திருத்தப்பட்ட வருமானவரி அறிக்கை/திருத்தப்பட்ட வருமானவரி அறிக்கையை பொருந்தும் வகையில் தாக்கல் செய்யலாம்.

கேள்வி 16

வரி விதிப்பிற்குரியவர் ஒரு அரசியல் கட்சி மற்றும் தாக்கல் செய்யப்பட்ட வருமான அறிக்கையில் பிரிவு 13A இன் கீழ் விலக்கு கோரினார். இருப்பினும், கோரப்பட்ட விலக்கு வருமானவரி அறிக்கையை செயலாக்கும் போது அனுமதிக்கப்படவில்லை. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கவும்.

பதில்

பிரிவு 13A இன் கீழ் விலக்கு கோர, பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

- பிரிவு 13A இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் வரி விதிப்பிற்குரியவர் பூர்த்தி செய்ய

**ITR-7 பற்றி அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகள் செயலாக்கத்திற்கு
பிந்தைய கேள்விகள்**



e-Filing Anywhere Anytime
Income Tax Department, Government of India

வேண்டும், அதற்கேற்ப வரி விதிப்பிற்குரியவர் வருமானவரி அறிக்கையின் அட்டவணை LA ஐ நிரப்ப வேண்டும்.

- பிரிவு 139(1) இன் கீழ் குறிப்பிடப்பட்ட கெடு தேதிக்குள் வருமான அறிக்கையை தாக்கல் செய்வது பிரிவு 13A இன் கீழ் விலக்கு கோருவது கட்டாயமாகும்
- அரசியல் கட்சிகளுக்கு BP வருமானத்தில் விலக்கு அனுமதிக்கப்படாது மற்றும் இது வரிக்கு உட்பட்டது

அட்டவணை LA ஐ நிரப்புவதில் பிழை அல்லது விடுபாடு இருந்தால், மதிப்பீட்டாளர் திருத்தப்பட்ட வருமானவரி அறிக்கையை / திருத்தப்பட்ட வருமானவரி அறிக்கையை பொருந்தும் வகையில் தாக்கல் செய்யலாம்.

கேள்வி 17

வருமானவரி தாக்கல் செய்வதில் பிரிவு 13B இன் கீழ் விலக்கு கோரப்பட்ட தேர்தல் அறக்கட்டளை வரி விதிப்பிற்குரியவர் ஆவார். இருப்பினும், கோரப்பட்ட விலக்கு வருமானவரி அறிக்கையை செயலாக்கும் போது அனுமதிக்கப்படவில்லை. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கவும்.

பதில்

பிரிவு 13B இன் கீழ் விலக்கு கோர, பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

- வரி விதிப்பிற்குரியவர் பகுதி A பொதுவில் பதிவு விவரங்களை வழங்க வேண்டும்
- விதி 17CA உடன் படிக்கப்பட்ட பிரிவு 13B இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் வரி விதிப்பிற்குரியவர் பூர்த்தி செய்ய வேண்டும், அதன்படி, வரி விதிப்பிற்குரியவர் அட்டவணை ET ஐ நிரப்ப வேண்டும்

- தன்னார்வ பங்களிப்புகளுக்கு மட்டுமே விலக்குகள் அனுமதிக்கப்படுகின்றன, வேறு எந்த வருமானத்திற்கும் அல்ல.

அட்டவணை ET ஐ பூர்த்தி செய்து பதிவு விவரங்களை வழங்குவதில் பிழை அல்லது விடுபாடு இருந்தால், வரி விதிப்பிற்குரியவர் விவரங்கள்/திருத்தப்பட்ட வருமானவரி அறிக்கையை பொருந்தும் வகையில் சரிசெய்யலாம்.